

ORIENTAL HOTELS LIMITED

Corporate Office : No.47, Paramount Plaza, 3rd Floor, Mahatma Gandhi Road, Chennai - 600 034, Tamil Nadu, India

OHL:SEC: 2025-26: 045

October 18, 2025

The Manager – Listing

National Stock Exchange of India Ltd.

Exchange Plaza, 5th Floor, Plot No. C/1G Block,

Bandra Kurla Complex

Bandra (E), Mumbai: 400051

Symbol: ORIENTHOT

The Manager – Listing Department

BSE Ltd.

II Floor, New Trading Ring

Rountana Building P J Towers,

Dalal Street, Mumbai: 400001

Scrip Code: 500314

Dear Sir/Madam,

Sub: Disclosure under SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (“Listing Regulations”) – Newspaper Advertisement

Pursuant to Regulation 30 and 47 of the Listing Regulations, please find attached the copy of Newspaper advertisement of the Financial Results of the Company for the quarter/period ended September 30, 2025, in Financial Express (English) and Makkal Kural (Tamil) on October 18, 2025.

You are requested to kindly take the same on record.

Thanking you,

Yours faithfully,

For ORIENTAL HOTELS LIMITED

S. Akila

Company Secretary

A15861

**Address: Taj Coromandel, No. 37, Mahatma Gandhi Road,
Nungambakkam, Chennai - 600034.**

DEAL WILL PROBABLY OCCUR NEXT YEAR

Coca-Cola weighs \$1-bn IPO of Indian bottling unit

RAJESH MASCARENHAS
October 17

COCA-COLA CO. is considering taking its Indian bottling unit public in a deal that may fetch \$1 billion, according to people familiar with the matter.

The company has met with bankers in recent weeks to discuss the possible initial public offering (IPO) of Hindustan Coca-Cola Beverages, which would value the unit at about \$10 billion, according to the people, who asked not to be identified discussing a private matter. It's still early in the process and the firm hasn't hired bankers for the deal yet, according to the people.

The deal would probably occur next year if it goes ahead, according to one of the people. Deliberations are ongoing so details such as the timing, structure, and size of the offer-

AT A GLANCE

■ Of late, the firm met with bankers to discuss the possible IPO of Hindustan Coca-Cola Beverages, which would value the unit at ₹1,000 cr

■ Talks are ongoing; so details like timing, structure, & size of the IPO could change



■ Deal to bring one of world's best MNC to India's hot IPO market, which is on track for its best year ever

crore listing last year.

Though India is one of Coca-Cola's biggest markets, it's been facing increased competition there in recent years, especially from Ambani's Campa Cola, which is quickly gaining market share with 200-milliliter bottles priced as low as ₹10.

Coca-Cola's Indian bottler serves over 2 million retailers and employs more than 5,200 people, according to its website. Headquartered in Bengaluru, the company operates 14 manufacturing plants across 12 states and 236 districts in southern and western India.

The Atlanta-based beverage giant recently sold a minority stake in the Indian bottler's immediate parent, Hindustan Coca-Cola Holdings, to Jubilant Bhartia Group, a local diversified conglomerate.

—BLOOMBERG

City Union Bank begins hunt for new MD & CEO

NARAYANAN V
Chennai, October 17

CITY UNION BANK has invited applications for the post of MD & CEO, as the term of its incumbent and one of the longest-serving chiefs, N Kamakodi, will end in May 2026.

The private sector lender issued a public notice on Friday inviting eligible candidates to apply. The position is open to banking professionals with at least 25 years of experience in banks or financial institutions as of September 30, with expertise in treasury, tech, etc.

SBI, Nabard raise over ₹14,000 cr via bonds

FE BUREAU
Mumbai, October 17

STATE BANK OF India on Friday raised ₹7,500 crore through tier 2 bonds maturing in 10 years. This is the first major bond issuance by a bank in the current financial year. The cut-off came at 6.93%, which is lower than market expectations, said dealers.

Market participants expected cut-off yields in the range of 6.95-7.00%.

With softening of G-Sec yields and positive market sentiment on expectation of a rate cut, cut-off yields came lower than expected levels and the

issuance received a robust demand, they said. SBI's issuance included base issue of ₹5,000 crore and a green-shoe option of ₹2,500 crore.

"The issue attracted an overwhelming response from investors with bids approximately three times the base issue size of ₹5,000 crore. The total number of bids received was 101, indicating participation from a diverse set of qualified institutional bidders. Investors were across provident funds, pension funds, mutual funds and banks," SBI said.

"The wider participation and heterogeneity of bids

demonstrated the trust investors place in the country's largest bank," said Chairman CS Setty.

Earlier this year, SBI raised ₹25,000 crore equity via QIP.

Banks stayed away from the bond market so far in FY26 because of ample liquidity and muted credit growth. The better cut-off rates will encourage more banks to tap the market, said dealers.

National Bank for Agriculture and Rural Development (Nabard), too, tapped the market on Friday, raising ₹6,825.5 crore, slightly lower than the planned issuance of ₹7,000 crore. The cut-off was 6.71%.

Sebi reconstitutes AIPAC; focus now on accreditation

NESIL STANEY
Mumbai, October 17

THE SECURITIES AND Exchange Board of India (Sebi) has reconstituted its Alternative Investment Policy Advisory Committee (AIPAC) for the second time since the inception in 2015. The 20-member committee had expanded to 25 in 2022 and now has 22 members.

Janmejaya Sinha, who is also the chairperson of Boston Consulting Group (BCG) in India, had replaced Narayana Murthy, the previous chairperson, as the chair of AIPAC.

The newly appointed members include Rajan Anandan, managing director at Peak XV Partners; Rajiv Raghunandan, a partner of Arali Ventures; Vineet

Sebi's near-term plan is to incentivise investors to become accredited and also to give greater avenues for funds

The committee and Sebi are focused on onboarding more accredited investors in the ecosystem, said several experts. The regulator's near-term plan is to incentivise investors to become accredited and also to give greater avenues for funds that have higher number of such qualified investors.

India has the sixth-highest Ultra-HNI population globally and ranks third in Asia, leading to the phenomenal rise in assets of alternate funds (AIFs).

The new representatives from Sebi among the 22 members will be Aparna Thyagarajan, chief general manager at Sebi and Ruchi Choje, an executive director.

"The committee actively discusses all the new measures suggested by Sebi and then there are several sub-committees," said AIPAC member Naresh Kothari, Managing Partner at Alpha Alternatives.

In recent times, Sebi and the RBI introduced many measures to support the AIF ecosystem. In May 2025, the RBI proposed relaxing investment norms for its regulated entities into AIFs.

Sebi introduced a framework for co-investment schemes in Category I and II AIFs in September.

IndusInd Bank clarifies on ₹255-cr accounting lapses

INDUSIND BANK ON Friday said the accounting irregularity of ₹255 crore mentioned in a media report is not part of any new investigation being conducted by the bank. "These findings were part of the investigation report submitted by the

independent external agency to the bank in April 2025," the lender said in an exchange filing.

The media report said Mumbai Police's Economic Offence Wing is investigating IndusInd Bank for alleged accounting irregularities.

—FE BUREAU



UJJIVAN
UJJIVAN SMALL FINANCE BANK
Build a Better Life

Ujjivan Small Finance Bank Limited
Registered Office and Head Office:
Grape Garden, No. 27, 3rd "A" Cross,
18th Main, 6th Block, Koramangala,
Bengaluru-560 095, Karnataka,
India; Tel: +91 80 4071 2121
Website: www.ujjivansfb.bank.in;
E-mail: investorrelations@ujjivan.com
Corporate Identity Number: L65110KA2016PLC142162

Statement of Financial Results for the Quarter and Half Year ended September 30, 2025

The Statement of Financial Results for the quarter and Half Year ended September 30, 2025 ("Financial Results") have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors of the Company in their respective meetings held on October 17, 2025.

The full format of Financial Results is available on the website of Stock Exchange at www.bseindia.com and www.nseindia.com and also on the Company's website i.e. <https://www.ujjivansfb.bank.in> under investors relations > Financial Results. The same can be accessed by scanning the QR code.



Place: Bengaluru
Date: October 17, 2025

For and on behalf of Board of Directors of
UJJIVAN SMALL FINANCE BANK LIMITED

Sd/-
Sanjeev Nautiyal
Managing Director and CEO
DIN: 08075972



Seshaasai Technologies Limited
Registered and Corporate Office: 9, Lalwani Industrial Estate, 14, Katrak Road, Wadala (West), Mumbai - 400 031, Maharashtra India;
Corporate Identity Number: U21017MH1993PLC074023
Contact Person: Manali Siddharth Shah, Company Secretary and Compliance Officer;
Telephone: +91 22 6627 0927; E-mail: companysecretary@seshaasai.com; Website: www.seshaasai.com

The Board of Directors of Seshaasai Technologies Limited has approved the unaudited standalone and consolidated financial results for the 1st Quarter ended on 30th June 2025 in the Board Meeting held on Thursday, October 16, 2025.

The financial results are available on the website of Stock Exchanges viz. BSE Limited and National Stock Exchange of India Limited and also placed on the website of the Company as well, accessible at:

BSE Limited:
<https://www.bseindia.com/xml-data/corpfiling/AttachLive/0d30d9b4-11b5-4367-ba27-9a650d0c0a76.pdf>

National Stock Exchange of India Limited:
https://nsearchives.nseindia.com/corporate/SESHTECH2024_16102025223641_Intimation_signed.pdf


Company website:
https://seshaasai.com/media-news/wp-content/uploads/2025/10/Seshaasai_1Q-FY-2025-26-Financials-LR.pdf

Also, results can be accessed by scanning the below QR code:



For Seshaasai Technologies Limited
Sd/-
Manali Siddharth Shah
Company Secretary & Compliance Officer
(Membership No: A47109)

Place: Mumbai
Date: October 17, 2025




Eternal Limited (Formerly known as Zomato Limited)
CIN: L93030DL2010PLC198141

Registered office: Ground Floor, 12A, 94 Meghdoot, Nehru Place, New Delhi - 110019, Delhi, India
Telephone: 011- 40592373, **Email:** companysecretary@eternal.com, **Website:** www.eternal.com

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS (CONSOLIDATED & STANDALONE) FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025

The board of directors of the Company, at the meeting held on October 16, 2025, approved the unaudited financial results (consolidated & standalone) of the Company for the quarter and half year ended September 30, 2025 ("Financial Results").


The Financial Results along with the Limited Review Report, have been posted on the Company's website at https://b.zmtcdn.com/investor-relations/Eternal_Financial_Results_Q2FY26.pdf and can be accessed by scanning the QR code.



For and on behalf of the board of directors of Eternal Limited (Formerly known as Zomato Limited)
Sd/-
Deepinder Goyal
Managing Director and Chief Executive Officer
(DIN-02613583)

Date: October 16, 2025
Place: Gurugram

Note: The above intimation is in accordance with Regulation 33 read with Regulation 47 (1) of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.




DALMIA CEMENT (BHARAT) LIMITED
Regd. Office : Dalmiapuram - 621 651, Distt. Tiruchirapalli (Tamil Nadu)
CIN:-U65191TN1996PLC035963
Phone.-91 11 23465100 Fax 91 11 23313303
Website: www.dalmiacement.com

STATEMENT OF UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025

The Board of Directors of the Company at its meeting held on October 17, 2025 approved the unaudited financial results of the Company for the quarter and half year ended September 30, 2025.

The full financial results of the Company along with the Auditor's limited review report are available on the websites of Stock Exchanges at www.bseindia.com and are also on the Company's website at www.dalmiacement.com which can be accessed by scanning the Quick Response (QR) code.



For Dalmia Cement (Bharat) Limited
Sd/-
Puneet Yadu Dalmia
Managing Director & CEO
DIN No: 00022633

Place: New Delhi
Date: October 17, 2025

Note: The above intimation is in accordance with Regulation 52 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015



ORIENTAL HOTELS LIMITED
CIN : L55101TN1970PLC005897
Regd. Office : Taj Coromandel, 37, Mahatma Gandhi Road, Chennai 600 034.
Phone No. : 044- 66172828. Website: www.orientalhotels.co.in

UNAUDITED STATEMENT OF FINANCIAL RESULTS FOR THE QUARTER/HALF YEAR ENDED SEPTEMBER 30, 2025

Particulars	STANDALONE			CONSOLIDATED		
	Three months ended 30.09.2025	Six months ended 30.09.2025	Three months ended 30.09.2024	Three months ended 30.09.2025	Six months ended 30.09.2025	Three months ended 30.09.2024
Total income from operations	11502	22226	10444	11528	22325	10378
Net Profit / (Loss) for the period before tax (before Exceptional Items)	1887	3213	1344	1894	3274	1262
Net Profit / (Loss) for the period before tax (after Exceptional Items)	1887	3213	1344	1894	3274	1262
@Net Profit / (loss) for the period after tax (after Exceptional Items)	1266	2137	920	796	1459	571
Total Comprehensive Income for the period (Comprising profit / (loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	1005	1601	1214	1034	2084	3151
Paid-up Equity Share Capital (Face value per share - ₹ 1 each)	1786	1786	1786	1786	1786	1786
Reserves (excluding Revaluation Reserve)	-	-	-	-	-	-
Earnings Per Share (in ₹) (Face value of ₹ 1 each)						
Basic / Diluted (* not annualised):	*0.71	*1.20	*0.52	*0.45	*0.82	*0.32

@ In case of Consolidated Net Profit/(Loss) for the period after tax (after Exceptional items) and share of profit / (loss) of associates/ Joint venture

Note:

- The results were reviewed by the Audit Committee of the Board and subsequently approved by the Board of Directors at its meetings held on October 17, 2025. The results have been reviewed by the Statutory Auditor of the Company.
- These financial results have been prepared in accordance with the recognition and measurement principles of Indian Accounting Standards ("Ind AS") prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the relevant rules issued thereunder and the other accounting principles generally accepted in India. Financial results for all the periods presented have been prepared in accordance with the recognition and measurement principles of Ind AS.
- The above is an extract of the detailed format of Quarter/Half year ended September 30, 2025 Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter/Half year ended Financial Results are available on the websites of Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and also on the Company's website at www.orientalhotels.co.in.



For Oriental Hotels Limited
Pranod Ranjan
Managing Director & CEO
(DIN: 00887569)

Place: Australia
Date : October 17, 2025

For more details scan the QR code



24 மணி நேரமும் தரமான சிகிச்சை அளிக்கும் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராச்சி மையம்

வேலூர் மருமலைக்கோடியில் ஸ்ரீசக்தி அம்மாவால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ நாராயணி பீடத்தில் ஆன்மீகத்தோடு சமுதாய நலப்பணிகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றன. அத்திட்டத்தில் ஒன்று “ஆரோக்கியா” என்னும் திட்டம். இத்திட்டத்தில் முதன்மையானது ஸ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராச்சி மையம் மருத்துவத்தின் பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கி 350 படுக்கை வசதி கொண்டு மிக பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இங்கு ஒரு நாளைக்கு 1000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவு, தாய் சேய் நல பிரிவு, ரத்த பரிசோதனை நிலையம், எக்ஸ்ரே, ஈசினி, சி.ஆர்.எம், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.ஆர்.எக்ஸ்ரே, பிசியோதெரபி பிரிவு, கால் ரத்த ஓட்டம் கண்டறியும் பிரிவு, கொலோனாஸ் கோபி, எண்டோஸ்கோபி, லேப்ரோஸ்கோபி, ஆர்த்ரோஸ்கோபி, பிராங்கோஸ் கோபி, லித்தோட்டிரிபிஸி, டயாலிசிஸ், சி.டி.ஸ்கேன், எம்ஆர்ஐ, ப்ளோ ரோஸ் கோபி, மெமோகிராம், டெக்ஸாஸ்கேன் போன்ற அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் செயல்பட்டு வருகிறது.

மேலும் மருத்துவ பிரிவுகளான இருதய சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை பிரிவு, கண் அறுவை சிகிச்சை பிரிவு, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை பிரிவு, நரம்பிய மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு, மனநல மருத்துவ சிகிச்சை பிரிவு, மகப்பேறு, தோல்நோய் சிகிச்சை பிரிவு, நீரிழிவு நோய் சிகிச்சை பிரிவு, 24 மணி நேர நவீன வசதியுடன் கூடிய அறுவை சிகிச்சை மையங்கள், இம்மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ பிரிவுகளான பொது மருத்துவ பிரிவு, பொது அறுவை சிகிச்சை பிரிவு, தாய் – சேய் நல பிரிவு, கண், பல் மருத்துவ பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, அவசர இருதய சிகிச்சை பிரிவு, சிறுநீரகவியல், சிறுநீரக நோய் சிகிச்சை பிரிவு, நரம்பியல் நோய் சிகிச்சை பிரிவு, ரத்த சுத்திகரிப்பு பிரிவு ஆகியவை உள்ளன.

சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவில் வேலூர் மாவட்டத்தில் முதன்முறையாக அதிநவீன Aesculap 3D-HD லேப்ரோஸ்கோபி புகைப்பட கருவி வசதி, குடல்நோய் அறுவை சிகிச்சைப் பிரிவில் அதிநவீன ERCP கருவி வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதிநவீன கேத்லேப் மற்றும் இருதய

அறுவை சிகிச்சை பிரிவு உள்ளது. இம்மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவுகள், ரத்த வங்கி பரிசோதனைக் கூடம், எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், பிரசவ பிரிவு, மருந்தகம் மற்றும் ஆம்புலன்ஸ் வசதி முதலியவை உள்ளன. சாதாரண மக்களும் நலம்பெறும் வகையில் மிகக்குறைந்த கட்டணத்திலும் வறுமை கோட்டிற்கு கீழ்வாழும்மக்களுக்கு இலவசமாகவும் இம்மருத்துவமனையில் அனைத்து பிரிவுகளும் செயல்படுகின்றன. மருத்துவ சேவையோடு மட்டுமல்லாமல் இங்கு மருத்துவ சம்பந்தப்பட்ட ஆராச்சிகளும் மேற் கொள்ளப்படுகின்றன. இதற்காக தனியாக ஆராச்சி பிரிவு ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

மருத்துவ சேவை, சமுதாய நலன் இவற்றுடன் ஸ்ரீ நாராயணி மருத்துவ கல்வி சேவையையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துகிறது. செவிலியர் பட்டப்படிப்பு, செவிலியர் டிப்ளமோ படிப்பு, பரிசோதனை கூட டிப்ளமோ, மருத்துவ ஆவணங்கள் சார்ந்த பட்டப்படிப்பு, மருத்துவரின் உதவியாளர்களுக்கான பட்டப்படிப்பு, மயக்கவியல் சார்ந்த பட்டப்படிப்பு, அவசர சிகிச்சை பராமரிப்புக்கான பட்டப்படிப்பு, இருதய வியல் சிகிச்சைக்கான பட்டப்படிப்பு, சிறுநீரகவியல் சார்ந்த பட்டப்படிப்பு என எல்லாவிதமான மருத்துவம் சார்ந்த படிப்புகளை வழங்குகிறது.

ஸ்ரீசக்தி அம்மாவின் அருள் ஆகியுடன் ஸ்ரீ நாராயணி மற்றும் ஆராச்சி மையம் சென்றடைய முடியாதவர்களையும் சென்றடைந்து பராமரிப்பது தான் என்ற சீரிய கொள்கையை தன்னத்தே கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீராம் சிருஷ்டித்த ஸ்ரீ நாராயணி செவிலியர் கல்லூரி கடந்த 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் இயங்கும் செவிலியர் படிப்புகள் மற்றும் மாணவிகள் சேர்க்கை விவரம்

- ★ 3 ஆண்டு பட்டப்படிப்பு (டிப்ளோமா) 40 மாணவிகள்
- ★ 4 ஆண்டு பட்டப்படிப்பு (பி.எஸ்சி நர்சிங்) 50 மாணவிகள்
- ★ 2 ஆண்டு பட்டப்படிப்பு (பிபிபிஎஸ்சி நர்சிங்) 20 மாணவிகள்
- முதுகலை படிப்பு (எம்.எஸ்சி. நர்சிங்) 20 மாணவிகள் ஆகிய செவிலியர் படிப்புகள் உள்ளது.
- ஸ்ரீசக்தி அம்மா துணை மருத்துவ கல்லூரியில் துணை மருத்துவ படிப்பு கல்லூரி 2008ம் ஆண்டு



போரசிரியர் பாலாஜி நந்தகோபால் இயங்குனர் மற்றும் அறங்காவலர் ஸ்ரீ நாராயணி கல்விக்குழுமம்

தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் இயங்கும் மருத்துவ துணை படிப்புகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை விவரம்: B.Sc Physician Assistant, B.Sc Operation theatre and Anesthesia Technology, B.Sc Medical Record Science, B.Sc Radiology and imaging Technology, B.Sc Cardiac Technology, B.Sc Dialysis Technology, DMLT (Diploma in Medical Laboratory Technology Course).

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் தலைமையில் குழந்தை திருமண தடுப்பு விழிப்புணர்வு கூட்டம்

திருவள்ளூர், அக். 18 திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமுதநலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தான விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் நடைப்பெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் மு.பிரதாப் பேசியதாவது: குழந்தை திருமணங்கள் தடுப்பு குறித்து, கோவில் பூசாரிகள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து தேவாலய போதகர்கள், அனைத்து முஸ்லிம்(இமாம்) சமய தலைவர்கள், திருமண மண்டப அனைத்து உரிமையாளர்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் அனைத்து தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் விதமாக இக்கூட்டம் நடைப்பெறுகிறது. சென்ற வருடத்தில் மட்டும் திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 93 இதில் நடைப்பெற்ற குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 36, தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 57. நடைப்பெற்ற குழந்தை திருமணங்களுக்கு FIR பதிவு செய்தும், தடுத்து நிறுத்தப்பட்ட குழந்தை திருமணங்களுக்கு சிஎஸ்ஆர் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள், வழிகாட்டுபவர்கள் துணைபோகிறவர்கள், மறைப் பவர்கள், குழந்தைதிருமணத்தை நடத்தும் பெற்றோர், பாதுகாவலர் மற்றும் அத்திருமணத்தில் கலந்து கொள்பவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தையை திருமணம் செய்யும் ஆண் நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராவும் குழந்தைகளின்



பாதுகாப்புக்காகவும், கல்விக்காகவும் உறுதுணையாக செயல்படுவேன் என்று உறுதிஅளிக்கிறேன். திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து குழந்தை திருமணம் இல்லா மாவட்டத்தை உருவாக்குவேன். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமுதநலன் (ம) மகளிர் உரிமைத்துறை சார்பில் தலைமையில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தான உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டார்கள். குழந்தை திருமண இல்லாத திருவள்ளூர் மாவட்டத்தை உறுதி செய்வோம் என்ற பதாகையை மத போதகர்கள்

மற்றும் மண்டப உரிமையாளர்கள் ஆகியோர் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மு.பிரதாப் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வெளியிட்டார்.

இவ்வாய்வுகூட்டத்தில், மாவட்ட சமூக நல அலுவலர் சோ.வனிதா, மாவட்ட குழந்தை நலஅலுவலர் நிஷாந்தினி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) ம.மோகனா, மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கலியன் (திருவள்ளூர்), ஐ.ஆர். சி.டி.எஸ் தொண்டு நிறுவனம் ஸ்டீபன், மத போதகர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

தீபாவளி நாளில் ரயில்வே முன்பதிவு மையம் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே செயல்படும்

சென்னை, அக். 18- தீபாவளி தினத்தன்று ரயில்வே கணினி முன்பதிவு மையம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி நேரம் மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், விடுமுறை நாளான தீபாவளியன்று (20-ந் தேதி) பயணிகள் வசதிக்காக, தெற்கு ரயில்வே சென்னை கோட்ட ரயில் நிலையங்களில்

கணினி வழி பயனச்சீட்டு முன்பதிவு மையங்கள் 6 மணி நேரம் செயல்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி அக்.20ஆம் தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை முன்பதிவு மையங்கள் செயல்படும். புறநகர் ரெயில்கள் வழக்கமான ஞாயிறுறுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓரியண்டல் ஹோட்டல்ஸ் லிமிடெட்

CIN : L55101TN1970PLC005897

பதிவு அலுவலகம் : "தாஜ் கோமண்ட்ஸ்", 37, மகாத்மா காந்தி சாலை, சென்னை 600034.
தொலைபேசி எண் : 044- 66172828. இணையதளம் : www.orientalhotels.co.in

30 செப்டம்பர் 2025ல் நிறைவுற்ற காலாண்டு மற்றும் அரையாண்டிக்கான தணிக்கையாகாத நிதி நிலை அறிக்கை

விவரங்கள்	தனித்தன		தொகுக்கப்பட்ட			
	30.09.2025 முடிவு மாதங்கள் முடிய	30.09.2025 ஆறு மாதங்கள் முடிய	30.09.2025 முடிவு மாதங்கள் முடிய	30.09.2025 ஆறு மாதங்கள் முடிய		
செயல்பாடுகளிலிருந்து மொத்த வருமானம்	11502	22226	10444	11528	22325	10378
நிகர லாபம் / (நட்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு முன் (லிகைக்கப்பட்ட இனங்களுக்கு முன்)	1887	3213	1344	1894	3274	1262
நிகர லாபம் / (நட்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு முன் (லிகைக்கப்பட்ட இனங்களுக்கு முன்)	1887	3213	1344	1894	3274	1262
இதிகர லாபம் / (நட்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு முன் (லிகைக்கப்பட்ட இனங்களுக்கு முன்)	1266	2137	920	796	1459	571
இக்காலகட்டத்தில் மொத்த விரிவான வருமானம் (லாபம் / (நட்டம்) (வரிக்கு முன்) மற்றும் விற விரிவான வருமானம் (வரிக்கு முன்) உள்ளடங்கியது)	1005	1601	1214	1034	2084	3151
செலுத்தப்பட்ட சம்பங்கு (சுக்ஷிப்ட) ஸ்தானம் (முகமதிப்பு பங்கொன்றுக்கு ரூ. 1/- தலா)	1786	1786	1786	1786	1786	1786
கைபிடுப்புகள் (மறுமதிப்பீட்டு கைபிடுப்பு தலா)	-	-	-	-	-	-
பங்கொன்றுக்கு சட்டிய தொகை (ரூபாய்) (முகமதிப்பு தலா ரூ. 1/-)	-	-	-	-	-	-
அடிப்படை / குன்றிய (வருடாந்திரபடுத்தப்பட்டதன்)	*0.71	*1.20	*0.52	*0.45	*0.82	*0.32

இ இக்காலகட்டத்திற்கான தொகுக்கப்பட்ட நிகர லாபம் / (நட்டம்) வரிக்கு முன் (லிகைக்கப்பட்ட இனங்களுக்கு முன்) மற்றும் துணை நிறுவனங்கள் / கூட்டு கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனத்தின் லாபம் / (நட்டம்)-தில் பங்கு எண் இருக்குப்படி சத்திக்குறிப்பு :

- நிதிநிலை முடிவுகள் குழுமத்தின் தணிக்கை குழுவினால் பரிசீலிக்கப்பட்டு அதை தொடர்ந்து அக்டோபர் 17, 2025 அன்று நடைபெற்ற இலாபநஷ்ட குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது மற்றும் நிதிநிலை முடிவுகள் நிறுவனத்தின் சட்டப்பின் தணிக்கையாளர்களால் பரிசீலனை செய்யப்பட்டது.
- கம்பெனின் சட்டம் 2013-ன் கீழ் ரிவிவு 133-ன் பரிந்துரைபின்படி அத்துடன் தொடர்புடைய கிளிகள் மற்றும் இத்தியாவில் பெறுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இரா கணக்கீட்டு நெறிமுறைக்கு ஏற்ப இத்திய கணக்கியல் தர நிர்ணயம் (Ind AS) மற்றும் அதன்படி வகைக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் அனைத்து நெறிமுறைக்கு ஏற்ப இத்த நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. Ind AS மேன்மைபின்படியான அங்கீகார மற்றும் அனைத்து நெறிமுறைக்கு ஏற்ப அனைத்து காலங்களிலும் அளிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
- SEBI-ன் (பட்டியலில்) மற்றும் இரா வெளிப்படுத்தல் (தேவைகள்) விதிகள் 2015ன்படி விதி 33-ன் கீழ் பங்குச்சந்தைகளில் தாக்கம் செய்யப்பட்டுள்ள 30 செப்டம்பர் 2025ல் காலாண்டு மற்றும் அரையாண்டிக்கான நிதி அறிக்கை விவரங்களின் சாரம் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டிக்கான நிதி அறிக்கையின் முழு வடிவம் பங்குச்சந்தை இணையதளங்களான www.bseindia.com மற்றும் www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளமான www.orientalhotels.co.in-ல் கிடைக்கப்படுகும்.

மேலும் விவரங்களுக்கு QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

ஓரியண்டல் ஹோட்டல்ஸ் லிமிடெட்டிற்கான ரிமோட் ரீடர்ஸ் நிர்வாக இயக்குனர் & CEO
(DIN : 00887569)

பாண்டி ஆக்சைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

CIN: L24294TN1995PLC030586

பதிவு அலுவலகம் : 4வது மாடி, கேஆர்எம் சென்ட்ரல், எண்.2, ஹாரிமின்ட்ன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை - 600 031 Telephone: 044 - 42965454; Fax : 044 - 42965455 Website: www.pocl.com; email: info@pocl.com

Ind Asன்படி 30.9.2025 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிக்கான தனித்த மற்றும் ஒருங்கிணைந்த தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் சாரம்

ரூ. இடைத்ததி

வ. எண்.	பொருளடக்கம்	தனித்தது						ஒருங்கிணைந்தது								
		முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த அரையாண்டு			முடிவடைந்த ஆண்டு			முடிவடைந்த காலாண்டு			முடிவடைந்த அரையாண்டு		
		செப்டெம்பர் 30, 2025 (தணிக்கை செய்யப்பட்டது)	ஜூன் 30, 2025 (தணிக்கை செய்யப்பட்டது)	செப்டெம்பர் 30, 2024 (தணிக்கை செய்யப்பட்டது)	செப்டெம்பர் 30, 2025 (தணிக்கை செய்யப்பட்டது)	செப்டெம்பர் 30, 2024 (தணிக்கை செய்யப்பட்டது)	மார்ச் 31, 2025 (தணிக்கை செய்யப்பட்டது)	செப்டெம்பர் 30, 2025 (தணிக்கை செய்யப்பட்டது)	ஜூன் 30, 2025 (தணிக்கை செய்யப்பட்டது)	செப்டெம்பர் 30, 2024 (தணிக்கை செய்யப்பட்டது)	செப்டெம்பர் 30, 2025 (தணிக்கை செய்யப்பட்டது)	செப்டெம்பர் 30, 2024 (தணிக்கை செய்யப்பட்டது)	மார்ச் 31, 2025 (தணிக்கை செய்யப்பட்டது)			
1	மொத்த இயக்கங்களின் லாபம் வருமானம்	63,605.15	59,794.26	57,341.34	123,399.41	101,131.02	203,192.15	64,147.42	60,422.18	57,980.08	124,569.60	102,551.61	205,915.56			
2	வரி, தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	4,789.15	3,660.85	2,332.99	8,450.00	4,261.17	8,472.39	4,620.32	3,444.05	2,133.41	8,064.37	3,918.93	7,828.47			
3	தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	4,789.15	3,660.85	2,332.99	8,450.00	4,261.17	8,472.39	4,620.32	3,444.05	2,133.41	8,064.37	3,918.93	7,828.47			
4	தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	3,557.53	2,755.39	1,739.16	6,312.92	3,191.83	6,506.26	3,387.18	2,516.50	1,525.68	5,903.68	2,821.43	5,805.46			
5	இதர விரிவான வருமானம் / (விரி நிகரம் போக)	-	-	-	-	-	(13.64)	-	-	-	-	-	(13.64)			
6	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் / (நஷ்டம்) காலத்திற்கு முன் நடப்புக் காலத்திற்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப்பின் இரா விரிவான வருமானம் உள்ளடங்கியது	3,557.53	2,755.39	1,739.16	6,312.92	3,191.83	6,492.62	3,387.18	2,516.50	1,525.68	5,903.68	2,821.43	5,791.82			
7	சம்பங்கு லாபநஷ்டம் (முக மதிப்பு ரூ.5/- ஒரு பங்குக்கு)	1,525.56	1,504.35	1,302.52	1,525.56	1,302.52	1,406.23	1,525.56	1,504.35	1,302.52	1,525.56	1,302.52	1,406.23			
8	ரிசர்வுகள் (மறு மதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)	-	-	-	-	-	58,345.26	-	-	-	-	-	57,884.67			
9	பங்கு ஒன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு ரூ.5/- ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு)	12.08	9.54	6.75	21.43	12.52	24.69	11.50	8.72	5.92	20.04	11.07	22.03			
	அடிப்படை டைலிப்டு	12.08	9.54	6.47	21.43	11.93	23.63	11.50	8.72	5.68	20.04	10.55	21.08			

குறிப்புகள்:

- இந்த தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதி முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தணிக்கைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டு, அக்டோபர் 17, 2025 அன்று நடைபெற்ற இலாபநஷ்ட குழுவின் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. செரி (பட்டியல்) கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிமுறைகள் 2015ன் விதிமுறை 33ன் கீழ் தேவைப்படும் வரையறுக்கப்பட்ட மதிப்பாய்வு சட்டப்பின் தணிக்கையாளர்களால் முடிக்கப்பட்டது. இந்த முடிவுகள் குறித்து மாறுபாற்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
- இந்தக் குழு ஈயம், தாமிரம் மற்றும் விற இரும்பு அகலாத உலோகங்கள் மற்றும் ரிளாண்டிக்குகள் ஆகிய பிரிவுகளில் செயல்படுகிறது. இரும்பு, Ind ASன் கீழ் ரிவிவு அறிக்கையிடலின் தோக்கத்திற்கான, மற்ற இரும்பு அகலாத உலோகம் மற்றும் ரிளாண்டிக்குகள் தரநிர்ணயிற் அறிக்கையிடத்தக்க ரிவிவாக குறிப்பிடப்பட்டுள்ள அளவு கோல்களைப் பற்றிச் செயலிடுகின்றன. செயல்பாடுகள் ஈயம் மற்றும் தாமிரம் என இரண்டு பிரிவுகளின் கீழ் வெளியிடப்படுகிறது.
- காலாண்டில், இலாபநஷ்டக் குழு ரூ. 10/- மதிப்புள்ள 2,12,131 வாரண்டுகளை மாற்றியதன் மூலம் தலா ரூ.5/- மதிப்புள்ள 4,24,262 ஈக்ஷிப்ட பங்குகளை ஒதுக்கியுள்ளது. செப்டம்பர் 30, 2025ல் முடிவடைந்த காலாண்டிக்கான, மாற்றத்திற்கான நிறுவனவியல் உள்ள வாரண்டுகளின் எண்ணிக்கை எதுவும் இல்லை.
- செப்டம்பர் 30, 2025ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் விரிவான படிவங்கள் கருக்கம், செரி (பட்டியல்) கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிமுறைகள் 2015ன் விதிமுறை 33இன் கீழ் பங்குச் சந்தையில் தாக்கம் செய்யப்பட்டது. செப்டம்பர் 30, 2025ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டிக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளின் முழு வடிவம் தேவைகள் ஸ்டாக் எக்ஸ்சேன் ஆஃப் இந்தியா லிமிடெட் இணையதளத்தின் அதாவது www.nseindia.com, ரெஸ்ட் லிமிடெட் இணையதளத்தின் அதாவது www.bseindia.com, நிறுவனத்தின் பங்குகள் பட்டியலிடப்பட்டுள்ள பங்குச் சந்தையின் இணையதளத்திலும் மற்றும் நிறுவனத்தின் இணையதளம் அதாவது www.pocl.com-ல் கிடைக்கும்.

பாண்டி ஆக்சைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டுக்கான ஓப்பம் / ஆலிஃப் பன்சால் நிர்வாக இயக்குனர் DIN: 01543967

இடம் : சென்னை
தேதி : 17.10.2025